



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்

1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க,
பாதுகாப்பு அறவீட்டுச் சட்டம்

[1991, திசெம்பர் மாதம் 21 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]
அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1991, திசெம்பர் மாதம் 27 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவீட்டுச் சட்டம்

[1991, திசெம்பர் மாதம் 21 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஓ 63/91

3095

1992 சனவரி 1 ஆம் தேதியன்று தொடங்கும் ஆண்டிற்கு பாதுகாப்பு அறவீடொன்றை விதிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனை அற விடுவதற்கு 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையனவாவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு மானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :—

1. இச்சட்டம் 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க பாதுகாப்பு அறவீட்டுச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்.

2. (1) இச்சட்டமானது—

இச்சட்டம் எந்த ஆட்களுக்கு ஏற்புடையதாகின்றது என்பது.

(அ) ஏதேனும் பொருளின் உற்பத்தியாளர் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற; அல்லது

(ஆ) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட ஏதேனும் பொருளை இறக்குமதி செய்கின்ற; அல்லது

(இ) காப்புறுதி அல்லது வங்கித்தொழில் அல்லது நிதித் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற,

ஒவ்வோர் ஆளுக்கும் ஏற்புடையதாகத் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பிட்டு செய்யப்படும் ஒவ்வோரானும், இச்சட்டத்தில் இதனகத்துப்பின்னர் “இச்சட்டம் ஏற்புடைத்தாகும் ஆள்” என்று குறிப்பிட்டு செய்யப்படுவார்.

3. (1) இச்சட்டத்தின் பின்னும் ஏற்பாடுகளுக்கமைய, 1992 சனவரி 1ஆம் தேதியன்று தொடங்கும் ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிற்கும் (இச்சட்டத்தில் இதனகத்துப்பின்னர் “இயைபான காலாண்டு” எனக்குறிப்பிட்டு செய்யப்படும்) இச்சட்டம் ஏற்புடைத்தாகும் ஒவ்வோராளிடமிருந்தும் அந்தக் காலாண்டிற்கு, மொத்த விற்பனை வரவு வரிச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கருத்தெல்லைக்குள் மொத்த விற்பனை வரவின் ஒரு சதவீதத்திற்குச் சமமான பாதுகாப்பு அறவீடொன்று (இச்சட்டத்தில் இதனகத்துப்பின்னர் “அறவீடு” எனக் குறிப்பிட்டு செய்யப்படும்) விதிக்கப்படுதல் வேண்டும்.

பாதுகாப்பு அறவீட்டை விதித்தல்.

(2) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, இச்சட்டம் ஏற்புடைத்தாகும் ஆளொருவரின் மொத்த விற்பனை வரவு பின்வருவனவற்றை உள்ளடக்க மாட்டா தெனக் கருதப்படுதல் வேண்டும்:—

(அ) அவ்வாளினால் உற்பத்திசெய்யப்படும் ஏதேனும் பொருளை அவர் ஏற்றுமதி செய்வதிலிருந்து வரும் வருவாய்;

(ஆ) ஏற்றுமதிக்கான ஏதேனும் பொருளின் உற்பத்தியில் அத்தகைய ஆள் பிரத்தியேகமாகப் பயன்படுத்துவதற்கென அத்தகைய ஆளினால் இறக்குமதி செய்யப்பட்ட பொறி, பொறித்தொகுதி அல்லது பொருத்திகள் அல்லாத ஏதேனும் பொருளின் பெறுமதி;

(இ) இலங்கைக்கு வெளியே உற்பத்திசெய்யப்படும் பொருளை, அத்தகைய பொருளை இறக்குமதி செய்யும் ஆள் விற்பனை செய்வதி லிருந்து பெறப்படும் வருவாய்கள்.

அறவிட்டின்
கொடுப்பனவு.

4. ஐந்தாம், 6ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைய இச்சட்டம் ஏற் புடைத்தாகும் ஒவ்வொன்றும், அவர்மீது வரிமதிப்பீடு எதுவும் செய்யப் படவில்லை என்பது எவ்வாறிருப்பினும், இயைபான ஏதேனும் காலாண் டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான அறவிட்டுத் தொகையை பின்வரும் முறையில் மூன்று தவணைகளில் ஆணையாளர் தலைமையதி பதிக்குச் செலுத்துதல் வேண்டும்:—

(அ) அக்காலாண்டின் முதலாவது மாதத்திற்கு அவ்வாளின் மொத்த விற்பனை வரவின் ஒரு சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றை அக்காலாண்டின் இரண்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர்;

(ஆ) அக்காலாண்டின் இரண்டாம் மாதத்திற்கு அவ்வாளின் மொத்த விற்பனை வரவின் ஒரு சதவீதத்திற்குச் சமமான தொகை யொன்றை அக்காலாண்டின் மூன்றாம் மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர்;

(இ) அக்காலாண்டிற்கு அத்தகைய ஆளினால் செலுத்தற்பாலதான அறவிட்டின் தொகை, பந்தி (அ) அத்துடன் பந்தி (ஆ) என்ப வற்றின் ஏற்பாடுகளுக்கிணங்க அவரால் செலுத்தப்பட்ட தொகைகளின் கூட்டுமொத்தத்தால் குறைக்கப்பட்டு, அக் காலாண்டின் முடிவை உடனடுத்த மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர்.

5. (1) வங்கி ஒவ்வொன்றும் —

வங்கிகள்
இறக்குமதியா
ளர்களிட
மிருந்து முற்
கட்டியே அற
விட்டை
திரட்டுதல்.

(அ) ஏதேனும் மாதத்தில் இயைபான ஒரு காலாண்டில், பொருளொன்றின் இறக்குமதியாளராக இச்சட்டம் ஏற் புடைத்தாகும் எவரேனும் ஆளினால் அதன்பொருட்டு செய்யப்படும் விண்ணப்பமொன்றின்மீது, அது ஏதேனும் நாணயப் பத்திரத்தைத் திறக்கும்போது அந்த நாணயப் பத்திரத்தின் பெறுமதியின் ஒரு சதவீதத்திற்குச் சம மான ஒரு தொகையை அத்தகைய ஆளிடமிருந்து திரட் டெல் வேண்டும்; அத்துடன்

(ஆ) அவ்வாறு திரட்டப்பட்ட தொகையை, தொகை திரட் டப்பட்ட மாதத்தை உடனடுத்துவரும் மாதத்தின் பதி னைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர், ஆணையா ளர் தலைமையதிபதியினால் குறித்துரைக்கப்படக்கூடிய வாராணதும் அத்தகைய விவரங்களைக் கொண்டதுமான அத்தகைய படிவத்தில் அமைந்த வெளிப்படுத்துகையு டன் சேர்த்து ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப் புதல் வேண்டும்.

(2) உட்பிரிவு (1)இன் ஏற்பாடுகளுக்கிணங்க ஏதேனும் தொகையைத் திரட்டுகின்ற வங்கி ஒவ்வொன்றும், அவ்வாறு திரட்டப்பட்ட தொகையைக் குறிப்பிட்டு, அத்தொகை எந்த நாணயப்பத்திரம் தொடர்பில் திரட்டப்பட்டதோ அந்த நாணயப்பத்திரம் தொடர்பான இறக்குமதி பொருட்பட்டியலில் புறக்குறிப்பொன்றைச் செய்தல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க, எந்த ஆளுக்கு இந்தச் சட்டம் ஏற்புடைத்தாகின்றதோ அந்த ஆளிடமிருந்து ஏதேனும் வங்கியினால் சேகரிக்கப்பட்ட பணத்தொகை எதுவும், எந்தத் தேதியன்று அத்தகைய வங்கி தொகையைச் சேகரித்ததோ அந்தத் தேதியன்று அந்த ஆளினால் ஆணையாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன் எந்த இயைபான காலாண்டில் அத்தகைய தொகை அவரால் செலுத்தப்பட்டதாகக் கருதப்பட்டதோ அந்த இயைபான காலாண்டிற்கு அத்தகைய ஆளினால் செலுத்தப்பட்டதால் தான் அறவீட்டுக்கு எதிராக ஈடுசெய்யப்படுதலும் வேண்டும்.

(4) வேறேதேனும் சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும், இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளின்கீழ் ஏதேனும் வங்கியால் சேகரிக்கப்பட்டு ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்புவதற்கென அத்தகைய வங்கியால் வைத்திருக்கப்படும் ஏதேனும் பணத்தொகையானது, அத்தகைய வங்கியின் வங்கிமுறிவு, ஒழித்துக்கட்டுகை அல்லது குலைக்கப்படல் என்பன அல்லது கடன் கொடுநர்களின் நன்மைக்கான சாட்டுதல் என்பன ஏற்படும் பட்சத்தில் அது நிறைவேற்றத்தலுக்கோ அல்லது நிருவகிக்கப்படுதலுக்கோ ஆளாகின்றவாறாக அத்தகைய வங்கியின் அத்தகைய ஆகனமாக கருதப்படுதலாகாதென்பதுடன் அத்தகைய தொகையானது அத்தகைய வங்கியினது, வங்கிமுறிகளின், ஒழித்துக்கட்டலின் அல்லது சாட்டுதலின் சொத்தின் புறம்பானதாக இருத்தல் வேண்டுமென்பதுடன் அதன் பாகமாக இருத்தலும்காது.

(5) ஏதேனும் வங்கி, எந்த ஆளுக்கு இச்சட்டம் ஏற்புடைத்தாகின்றதோ அத்தகைய ஆளிடமிருந்து இப்பிரிவின்கீழ் சேகரிக்கப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஏதேனும் பணத் தொகையைச் சேகரிக்கத் தவறுமிடத்து, அல்லது ஏதேனும் வங்கி அத்தகைய தொகையைச் சேகரித்து அத்துடன் அவ்வாறு சேகரித்த பணத்தொகையை எந்த மாதத்தில் அத்தகைய பணத்தொகை சேகரிக்கப்பட்டதோ அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்பு ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பத்தவறுமிடத்து, அத்தகைய வங்கியானது இப்பிரிவின் ஏற்பாடுகளின்கீழ் சேகரிப்பதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஆனால் சேகரிக்கப்பட்டிராத பணத்தொகைக்கு அல்லது விடயத்துக்கேற்றற்போலச் சேகரிக்கப்பட்டு ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்பட்டிராத பணத்தொகைக்கு அல்லது அதன் பாகத்துக்கு பொறுப்புடையதாதல் வேண்டும். விடயத்துக்கேற்றற்போல சேகரிக்கப்படாத அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பப்படாத அத்தகைய பணத் தொகை எத்தேதியன்று அப்பணத்தொகை ஆணையாளர் தலைமையதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட அத்தேதியை அடுத்துவரும் நாளிலிருந்து தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய வங்கி அத்தகைய தேதியின்

ருந்து தவணை தவறியதாகக் கருதப்படுதலும் வேண்டும்; அத்துடன் அத்தகைய பணத்தொகை இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவகையில் அத்தகைய வங்கியிலிருந்து அறவிடப்படலாம்.

இறக்குமதி
கள் மீது
உற்பத்தி
யாளரால்
கொடுபடற்
பாலதான
அறவீட்டி
விருந்ததான
கழிப்பனவு.

6. ஏதேனும் பொருளின் உற்பத்தி என்ற தொழிலைக் கொண்டு நடாத்துகின்றவரான எந்த ஆளுக்கு இச்சட்டம் ஏற்புடைத்தாகின்றதோ அந்த ஆளெவரும் பொறித்தொகுதி, இயந்திரத்தொகுதி அல்லது பொருத்தி தவிர்ந்த ஏதேனும் பொருள் தொடர்பிலான அறவீட்டினை இயைபான காலாண்டு எதிலும் செலுத்தியிருக்கும்படித்து. உற்பத்தியாளர் என்ற அத்தகைய தொழில் தொடர்பில் அந்தக் காலாண்டுக்கு அவரால் செலுத்தப்படற்பாலதான அறவீட்டிலிருந்து அவ்வாறு செலுத்தப்பட்ட அறவீட்டுத் தொகையைக் கழிப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

தவறுகையில்
உள்ள
அறவீடும்
தண்டப்
பணமும்
அதனோடு
சேர்க்கப்படல்.

7. (1) இச்சட்டம் எவ்வாளுக்கு ஏற்புடைத்தாகின்றதோ அவ்வாள் ஒருவரினால் செலுத்தப்படற்பாலதான அறவீடு, 4 ஆம் பிரிவில் குறித்து ரைக்கப்பட்ட தேதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படாத விடத்து, அந்த அறவீட்டின் அல்லது அதன் பாகத்தின் கொடுப்பனவுக் காக அறவீட்டின் அல்லது அதன் பாகத்தின் தொகையானது, அத்தேதியிலிருந்து தவறுகையிலுள்ளதெனக் கருதப்படல் வேண்டும் என்பதுடன், அத்தகைய தொகை எவ்வாளினால் செலுத்தப்படற்பாலதாகவுள்ளதோ அவ்வாள் அல்லது அத்தகைய தொகை ஒன்றுக்கு மேற்பட்ட ஆளினால் அல்லது பங்குடைமையொன்றினால் செலுத்தப்படற்பாலதாகவுள்ள விடத்து, அத்தகைய ஆட்டிகள் ஒவ்வொருவரும் அத்துடன் பங்குடைமையின் ஒவ்வொரு பங்காளியும், அத்தகைய தேதியிலிருந்து இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, தவறுகையாளர் ஒருவராகக் கருதப்படல் வேண்டும்.

(2) ஐந்தாம் பிரிவின் அல்லது இப்பிரிவின் செயற்பாடு காரணமாக ஏதேனும் அறவீடு அல்லது அதன் பாகம் தவறுகையில் உள்ளவிடத்து தவறுகையாளர் ஆனவர், தவறுகையிலுள்ள அறவீட்டுடன் அல்லது அதன் பாகத்துடன் சேர்த்து தண்டப்பணம் என்றவாறு பின்வருவன வற்றையும் செலுத்துதல் வேண்டும்:—

(அ) தவறுகையிலுள்ள அறவீட்டின் அல்லது அதன் பாகத்தின் பத்து சதவீதத்துக்குச் சமமான பணத்தொகையொன்று; அத்துடன்

(ஆ) தவறுகையில் உள்ள அறவீடு அல்லது அதன் பாகம் எதுவும், அத்தகைய தொகை எம்மாதத்தில் தவறுகையில் இருக்கத் தொடங்கியதோ அம்மாதத்தை அடுத்துறுகின்ற மாதத்தின் பதினைந்தாவது நாளுக்கு முன்னர் செலுத்தப்படாதிருக்குமிடத்து, அடுத்துறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் பதினைந்தாம் நாளன்று முடிவடைகின்ற ஒவ்வொரு காலப்பகுதி தொடர்பிலும் அல்லது அத்தகைய அறவீடு அது தவறுகையில் உள்ளதான அத்தகைய காலப்பகுதியின் பாகத்தின் தொடர்பிலும் தவறுகையிலுள்ள தான தொகையின் இரண்டு சதவீதத்துக்கு சமமான மேலதிகப் பணத்தொகை ஒன்று :

ஆயின், எவ்வாறாயினும், இவ்வுட்பிரிவின் கீழ் தண்டப்பணம் என்ற வாறு செலுத்தப்படற்பாலதான மொத்தப் பணத்தொகையானது, எவ் விடயத்திலும், தவறுகையிலுள்ள அறிவிட்டின் அல்லது அதன் பாகத் தின் ஐம்பது சதவீதத்தினை விஞ்சலாகாது என்பதுடன், ஏதேனும் விசே டமான சூழ்நிலைகளின் காரணத்தினால் தவறுகை ஏற்பட்டுவிட்டது என் பதினால், அத்தகைய தொகையினை விட்டுவிடுதல் அல்லது குறைத்தல் நியாயமானதும் ஒப்புரவானதுமாகுமென ஆணையாளர் தலைமையகிபதி திருப்தியடைவாரெனின் அத்தகைய ஏதேனும் தொகை விட்டுவிடப்பட லாம் அல்லது குறைக்கப்படலாம்.

8. விவரத்திரட்டுகளை, மதிப்பீட்டினை, மதிப்பீட்டிற்கு எதிரான மேன் முறையீடுகளை, மதிப்பீட்டின் இறுதியாந்தன்மையை, பிழையான விவரத் திரட்டுக்கான தண்டத்தினை, அறிவிட்டினை, மொத்த விற்பனை வரவு வரியின் மீளளிப்பைக் கொடுத்துதவுதல் தொடர்பில் மொத்த விற்பனை வரவுவரிச் சட்டத்தின் Vஆம், VIIIஆம், IXஆம், Xஆம் XIIஆம், அத் தியாயங்களின் ஏற்பாடுகளும், அத்துடன் மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் கீழான விசேட வழக்குகள், நானாவித கருமங்கள், தண்டங் களும் தவறுகளும் தொடர்பில் XI ஆம், XIII ஆம் அத்தியாயங்களும் (44 ஆம், 45 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகள் நீங்க லாக) மற்றும் XVI ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளும், அத்துடன் மொத்தவிற்பனை வரவு வரிச்சட்டத்தின் நிருவாகம் தொடர்பில் XVII ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளும், ஏற்ற மாற்றங்களுடன், பின் வரும் மாற்றங்களுக்கமைய, இச்சட்டத்தின் கீழ் விவரத்திரட்டுகளை, மதிப்பீட்டினை, மதிப்பீட்டிற்கு எதிரான மேன்முறையீடுகளை மதிப்பீட் டின் இறுதியாந்தன்மையை பிழையான விவரத்திரட்டுக்கான தண்டத் தினை அறிவிட்டினை அறிவிட்டின் மீளளிப்பினைக் கொடுத்துதவுவதற்கும் அத்துடன் விசேட வழக்குகளுக்கும், நானாவித கருமங்களுக்கும், தண் டங்களுக்கும் தவறுகளுக்கும் அத்துடன் இச்சட்டத்தின் நிருவாகத் துக்கும் ஏற்புடையனவாகுதல் வேண்டும் :-

மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத் தின் குறித்த சில ஏற்பாடுகள் ஏற்புடைய தாகுதல்.

(அ) இச்சட்டம் எவ்வாறுக்கு ஏற்புடைத்தாகின்றதோ அவ்வாறின் மீது, இயைபான ஒவ்வொரு காலாண்டுக்குமென, இச்சட்டத் தின் கீழ் அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதாகவுள்ள அறிவிட்டின் தொடர்பில் மொத்த விற்பனையின் விவரத்திரட்டி னைக் கொடுத்துதவுவதற்கு இச்சட்டத்தின் மூலம் விதிக்கப் படும் தேவைப்பாடு ஆனது, அக்காலாண்டுக்கான அவரது மொத்தவிற்பனை இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்குக் குறைவு என்ற எது எப்படியாயினும் ஏற்புடையதாகுதல் வேண்டும்;

(ஆ) இச்சட்டம் எவ்வாறுக்கு ஏற்புடைத்தாகின்றதோ அவ்வா றின் மீது, (அ) என்னும் பந்தியில் குறிப்பிடு செய்யப்பட்ட ஏதேனும் காலாண்டுக்கென, மொத்தவிற்பனை வரவுவரிச்சட்டத் தின் கீழ் அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரியின் மதிப்பீட்டொன்றினை அல்லது மேலதிக மதிப்பீட்டொன்றினை மதிப்பீட்டாளர் ஒருவர் செய்யு மிடத்து, அந்த மதிப்பீட்டாளர் அதே நேரத்திலும் அதே முறையிலும், அக்காலாண்டுக்கென இச்சட்டத்தின் கீழ் அத்த

கைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான அறவீட்டின் மதிப் பீடொன்றினை அல்லது மேலதிக மதிப்பீடொன்றினை விடயத் துக்கேற்றவாறு செய்யலாம். விடயத்துக்கேற்றவாறான மதிப் பீடுகள் அல்லது மேலதிக மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட சட்டங் களின்கீழ் வழங்கப்பட்ட தனியான மதிப்பீடுகள் என்றவாறு கருதப்படலும் வேண்டும்:

ஆயின், மதிப்பீட்டாளர் ஒருவர், இச்சட்டம் எவ்வாளுக்கு ஏற்புடைத்தாகின்றதோ அவ்வாறியமீது, மொத்தவிற்பனை வரவு வரிச்சட்டத்தின் கீழ் அக்காலாண்டுக்கென செலுத்தப் படற்பாலதான மொத்த விற்பனை வரவுவரியின் மதிப்பீடொள் றினை அல்லது மேலதிக மதிப்பீடொன்றினை அதேநேரத்தில் செய்யாமலே இயைபான ஏதேனும் காலாண்டுக்காக இச்சட் டத்தின் கீழ் அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான அறவீடு பற்றிய மதிப்பீடொன்றினை அல்லது மேலதிக மதிப் பீடொன்றினைச் செய்யலாம்;

(இ) மொத்தவிற்பனை வரவுவரிச் சட்டத்தின் XII ஆம் அத்தியாயத் தின் கீழ் நிதிவாடுவருவருக்குச் சான்றிதழொன்று வழங்கப் பட்டிருக்குமிடத்து அல்லது எவ்வேனுமாளுக்கு அறிவித்த லொன்று, கூற்று ஒன்று அல்லது சான்றிதழொன்று வழங்கப் பட்டிருக்குமிடத்து, விடயத்துக்கேற்றவாறு அத்தகைய அறி வித்தல், கூற்று அல்லது சான்றிதழ் ஆனது, இச்சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகை இருக்குமாயின் அது பற்றிய விபரங் களையும் உள்ளடக்குதல் வேண்டும். அறிவித்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்கள் ஆனவை, சம்பந்தப்பட்ட சட்டங் களின் கீழ் வழங்கப்பட்டவையான தனித்தனி அறிவித்தல்கள், கூற்றுக்கள் அல்லது சான்றிதழ்கள் ஆகக் கருதப்படுதல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும் பட்
சத்தில் சிங்கள
உரை
மேலோங்கி
நிற்றல்.

9. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையில் ஒவ் வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.

பொருள்
கோடல்.

10. இச்சட்டத்தினால் சந்தர்ப்பம் வேறுவிதமாகத் தேவைப்படுத் தினாலொழிய —

“பொருள்” “மதிப்பீட்டாளர்” “தொழில்” “ஆணையாளர் — தலைமை யதிபதி” “ஆள்” “காலாண்டு” என்பன மொத்தவிற்பனை வரவு வரிச் சட்டத்தில் முறையே அவற்றுக்குக் குறித்தொதுக்கப் பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும்;

“வங்கி” என்பது 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பொருளுக்குட்பட்டதான உரிமம் பெற்ற வர்த்தக வங்கி என்று பொருள்படும்;

“வங்கியாளர்” என்பது வங்கித்தொழிலைக் கொண்டுவந்துகின்ற ஏதேனும் கம்பெனி அல்லது ஆட்களின் குழு எனப் பொருள் படும் ;

“இறக்குமதியாளர்” என்பது,

மொத்த விற்பனை வரவு வரிச்சட்டத்தின் “உற்பத்தியாளர்” என்பதற்குள்ள வரைவிலக்கணத்தின் (ஊ), (எ) என்னும் பந்திகளில் உள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும் ;

“உற்பத்தியாளர்” என்பது மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தில் “உற்பத்தியாளர்” என்பதற்குள்ள வரைவிலக்கணத்தின் (அ), (ஆ), (இ), (ஈ), (உ) என்னும் பந்திகளில் உள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும் ;

“மொத்த விற்பனை வரவுவரிச் சட்டம்” என்பது, 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவுவரிச்சட்டம் எனப் பொருள்படும்.